[31st March 1964

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) to (*d*) A statement is placed on the Table of the House.

திரு. கரு. சீமைச்சாமி : இந்தமாதிரி மோசடி செய்த கூட்டுறவு சங்கங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : அதைத்தான் இந்த ஸ்டேட்மெண்டில் எலாபரேட்டாக எழுதி வைத்திருக்கிறேம். மோசடி நடக்கவில்லே. நடப்பதற்கு முன்னுல் தடுத்து விட்டோம். அதைத்தான் கனம் அங்கத்தினர் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களெல்லாம் தவருன, ஃபால்ஸ் ரிபேட் க்ளெயிம் போட்டார்கள். நாம் அவைகளே அனுமதிக்கவில்லே. நாம் கொடுத்திருந்தால் அப்போது அது மோசடி, மோசடி நடந்து விட்டது என்று சொல்லலாம். ஆனுல் நாம் கொடுக்கவில்லே. உடனடியாக பரிசீலனே செய்து நிறுத்திவிட்டோம்.

திரு. து. ப. அழகமுத்து : இந்தமாதிரி அவர்கள் ஃபால்ஸ் க்ளெயிம் செய்ததை ஏதாவது புகார் வந்ததன் மீது பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது சர்க்கார் தணிக்கை முறையிலே அது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டதா ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : ஏதோ ஒரு நாள் அசெம்பிளியில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது ரிபேட் க்ளெயிமைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ராமநாத புரத்திலும், இன்னும் இரண்டு பகுதிகளிலும் விற்பனே ஆகிற அளவுக்கு அதிகமாக ரிபேட் வந்த மாதிரி தெரிந்தது. அதை மார்க் பண்ணி நிர்வாக அதிகாரிகள் இதைப் பற்றிப் பரிசீலனே செய்யவேண்டுமென்று எழுதி அனுப்பினேன். இந்த முறையில் நான்தான் முதலில் இதைக் கண்டுபிடித்தது. தணிக்கை யெல்லாம் பின்னுல் தான் நடந்தது.

* 449 *Q.*—SRI K. A. MATHIALAGAN : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether the results of investigation into the alleged fraudulent claims for rebate on the sale of handloom cloth by Weavers' Co-operative Societies in Tirunelveli district have been received; and

(*b*) if so, the details thereof?

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) Yes.

(*b*) A statement[b] explaining the position is placed on the Table of the House.

### அக்கினி ஆற்றில் அணே கட்டுதல்

* 451 கேள்வி—திரு. பி. முருகையன் : கனம் பொதுப் பணித் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

[a] Printed as Appendix I on pages 842–847.
[b] Printed as Appendix II on pages 847–849.